

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 மறுப்பு அபிப்பிராயம்

தெங்குப் பயிர்ச்செய்கைச் சபையின் சேமலாப நிதியத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது நான் அபிப்பிராயம் தெரிவிக்கவில்லை. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முக்கியத்துவத்தின் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவான மற்றும் பொருத்தமான கணக்காய்வு சான்றுகளைப் பெற்றுக் கொள்வதற்கு எனக்கு முடியாதுள்ளது.

### 1.2 அபிப்பிராயத்தினை மறுப்பதற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுப்பிற்குள்ளாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்தினை மறுப்பதற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவணையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம், என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிதியத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க

ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக கால வரையறைகளினுள்ளே தொடர்புடைய சட்ட திட்டங்களிற்கு இணங்க பெறுகை செய்து பயன்படுத்தியுள்ளா என்பதும்,

## 1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்கீட்டு அவதானிப்பு                                                                                                                                                                                                                                   | முகாமைத்துவ கருத்துரை                                                                                                                                                                                                                                                                                       | பரிந்துரை                                                                                                                                   |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) தெங்கு பயிர்ச்செய்கை சபையின் சேமலாப நிதியிலிருந்து மோசடியாகப் பணம் செலுத்தப்பட்டிருந்ததுடன், 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறு, மோசடியாகச் செலுத்தப்பட்ட பணத்தின் தொகை ரூ. 78,277,691 என சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட E/04/12/மு.வி/பொது/உப/2021- | 2021 மார்ச் மாதம் மோசடிகள் கண்டறியப்பட்டதன் பின்னர், 2021 ஆம் ஆண்டுக்கான இறுதி கணக்குகள் 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டன. அதுவரையில், 2018 ஆம் ஆண்டு வரையிலான இறுதி கணக்குகள் தயாரிக்கப்பட்டிருந்தன, அதில் மோசடிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளுடன் தொடர்புடைய மோசடிகள் தொடர்பில் | மோசடி செய்யப்பட்ட தொகை ரூபா 68,165,032 எனச் சீர் செய்யப்பட வேண்டியதுடன் அந்தத் தொகையை உடனடியாக அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |

22/II ஆம் இலக்க கோப்பிற்கு அமைய, குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து 2021 ஆம் ஆண்டுக்குள் ரூ. 10,112,659 அறவிடப்பட்டிருந்தமையினால், 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவைத் தொகை ரூ. 68,165,032 ஆக இருந்தபோதிலும், நிதிநிலை கூற்றில் மோசடி செய்யப்பட்ட பணம் ரூ. 25,850,330 எனக் கணக்கிடப்பட்டதன் காரணமாக, மோசடி செய்யப்பட்ட பணம் ரூ. 42,314,702 குறைவாகக் காட்டப்பட்டிருந்தது.

இந்த ஆண்டில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. (காசு அடிப்படையிலான கணக்குகள் தயாரித்தல்) அதாவது, மோசடிக்குப் பின்னர் மூல ஆவணங்கள் ஒழுங்கற்றதாக இருந்தமையினால், 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இறுதி கணக்குகள் வங்கி அறிக்கைகளின் அடிப்படையில் காசு அடிப்படையில் தயாரிக்கப்பட்டன. இதனால், அந்தந்த ஆண்டுக்குரிய மோசடி செய்யப்பட்ட பணம் மட்டுமே சீராக்கப்பட்டிருந்ததுடன், மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவடையாததால், கணக்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், இந்த நிதியத்தை மத்திய வங்கிக்கு மாற்றுவதற்காக N படிவத்தைத் தயாரிக்கும் போது, கணக்காய்வினால் குறிப்பிடப்பட்ட மோசடித் தொகையானது மொத்தமாக சீராக்கப்பட்டு, தனிப்பட்ட நபர்களின் அடிப்படையில் சீராக்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(ஆ) நிதியத்தினால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்காக திசெம்பர் மாதத்தில் அறவிடப்பட்ட கடன் தவணைகளின் பெறுமதி கடன் பேரேட்டின் பிரகாரம் மற்றும் சபை ஊதியப் பட்டியலின் பிரகாரம் ரூபா 2,294,696 ஆக இருந்தபோதிலும், நிதி கூற்றுக்களின் பிரகாரம் ரூபா 2,432,621 எனக் கணக்கிடப்பட்டிருந்தமையால் ரூபா 137,925 வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.

நிதியத்தில் கடன் பெற்ற ஊழியர்கள் சேவையில் இருந்து விலகும் போது மற்றும் ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக சேவையில் இருந்து நீக்கப்படும் போது, அவர்கள் பெற்ற கடன் நிலுவைகள் நேரடியாக நிதியத்திற்கு செலவு வைக்கப்படும். இந்தக் கட்டணமும் அவ்வாறே கருதப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, சபையினால் வழங்கப்படும் 10%, 15% பங்களிப்புக்கள் மற்றும் நிலையான வைப்பு வட்டி தவிர வேறு எந்த வைப்புக்களும் நிதியத்திற்கு அறவிடப்பட்டிருக்கவில்லை. மக்கள் வங்கியின் 585863 ஆம் இலக்க 137925 காசோலை தொடர்பில் மாவனல்லை இலங்கை வங்கி ஊடாக எழுத்துமூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. அதன்போது, இந்தக் காசோலை சபையில் இருந்து விலகிய ஈ.எச்.சிறிவர்தன என்பவருக்கு உரியது எனவும், அவரது கடன் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது எனவும்

நிதி கூற்றுக்களின் பெறுமதிகள் அட்டவணையில் உள்ள தகவல்களுடன் இணக்கம் செய்தல் வேண்டும்.

தெரியவந்துள்ளது. ஏதேனும் சீராக்கம் மேற்கொள்ள வேண்டியிருந்தால், அது 2022 ஆம் ஆண்டு கணக்குகளில் மேற்கொள்ளப்படும்.

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                                                                                                                                                                           |                                                                                                                                         |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (இ) நிதியத்திற்குரிய கடன் பேரேடு, அன்றாடம் நாளதுவரையாக்கப்பட்ட காக புத்தகம் மற்றும் கடன் ஒப்பந்தங்களுடன் கடன் கோவைகள் பேணப்படாமையால், ரூபா 770,341,970 ஆக இருந்த அங்கத்தவர் நிதியத்தின் மற்றும் ரூபா 173,076,906 ஆக இருந்த அங்கத்தவர் கடன் கணக்கினதும் இறுதி மீதிகளின் துல்லியம் தொடர்பில் கணக்காய்வில் திருப்தியடைய முடியவில்லை. அவ்வாறே, அங்கத்தவர் கடன் மீதி ரூபா 173,076,906 ஆக இருந்தபோதிலும், கடன்பட்டோர் பதிவேடு மற்றும் வயது பகுப்பாய்வின் பிரகாரம் அந்த மீதி ரூபா 166,996,120 ஆக இருந்தமையால், ரூபா 6,080,786 வித்தியாசம் காணப்பட்டது. | ஆரம்ப கடன் மீதி சரியாக இல்லாமை மற்றும், மோசடி செய்யப்பட்ட காசோலைகள் கடனில் சேர்க்கப்பட்டிராமையின் காரணத்தினால் இந்த ரூபா 6,080,786 கடன் மீதியில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. | உறுப்பினர் நிதியக் கணக்கு மற்றும் அங்கத்தவர் கடன் மீதியின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------|

#### 1.5.2 கணக்காய்விற்கான ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமை

| விடயம்          | தொகை ரூ.  | இல்லாத கணக்காய்வு சான்று                          | முகாமைத்துவ கருத்துரை                                                                                                                                               | பரிந்துரை                                                                                   |
|-----------------|-----------|---------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------|
| கடன் கொடுப்பனவு | 2,347,006 | கொடுப்பனவு பற்றுச்சீட்டுகள் மற்றும் துணை ஆவணங்கள் | இந்த ஆண்டில், மோசடியில் நேரடியாகத் தொடர்புடைய நபர்களாலேயே நிதியம் இயக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களால் மூல ஆவணங்கள் முறையாகப் பேணப்படாமையினால் இது நிகழ்ந்துள்ளது. | கொடுப்பனவுகள் உறுதி செய்வதற்கு தேவையான சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். |

#### 1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

| சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு | இணங்காமை                                                                                      | முகாமைத்துவ கருத்துரை                               | பரிந்துரை                                        |
|--------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------|--------------------------------------------------|
| 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப கட்டளைச்           | அங்கீகரிக்கப்பட்ட சேமலாப நிதிய யாப்புக்கள் அல்லது கட்டளைகள் எழுத்துமூல அங்கீகாரத்தைப் பெறாமல் | தற்போதைய முகாமைத்துவ செயற் முடிவினால் எடுக்கப்படும் | சேமலாப நிதியத்தின் யாப்பு அல்லது அந்த ஆணையாளரின் |

சட்டத்தின் 27 (3) ஆம் பிரிவு மற்றும் 1973 மே 02 ஆம் திகதிய தொழிலாளர் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தெங்கு பயிர்ச்செய்கை சபையின் ஊழியர் சேமலாபநிதிய யாப்பின் 6 (II) ஆம் பிரிவு

மாற்றப்படக் கூடாது என்பதுடன், கட்டளைகள் விதிக்கப்படாத விடயம் அல்லது பொருள் தொடர்பிலும், அனைத்து விடயங்கள் குறித்தும் முகாமைத்துவ செயற்குழுவின் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு, தொழிலாளர் ஆணையாளர் மற்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஆகியோரின் முன்கூட்டிய அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னரே அதற்கேற்ப செயற்பட வேண்டிய போதிலும், அத்தகைய அங்கீகாரத்தைப் பெறாமலேயே 2008 யூன் 19 அன்று நடைபெற்ற முகாமைத்துவக் செயற்குழுவினால், அங்கத்தவர்களுக்கு 55 வயது பூர்த்தியடைந்ததன் பின்னர் ஒரு தடவையும், அதற்கு 2.5 வருடங்களின் பின்னர் அதாவது 57.5 வயது பூர்த்தியடைந்தவுடன் மீண்டும் ஒரு தடவையும் என 2 சந்தர்ப்பங்களில் முற்பணம் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டில் மூன்று உத்தியோகத்தர்களுக்கு ரூபா 2,240,000 முற்பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்துத் தீர்மானங்களும் தொழிலாளர் ஆணையாளரின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதுடன், அதற்கான அங்கீகாரம் கிடைத்த பின்னரே அவை நடைமுறைப்படுத்தப்படும்.

அங்கீகாரத்தைப் பெற்று மாத்திரமே முற்பணக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 29,238,768 ஆன மிகையாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 46,182,617 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 16,943,849 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் நிலையான வைப்பு வட்டி ரூபா 18,165,207 இனால் குறைந்தமை பிரதானமாக காரணமாக இருந்தது.

### 2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் வருமானம் மற்றும் செலவின விடயங்கள், முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டு பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.

| விடயம்                                         |       |  | 2021 ஆம் ஆண்டு ரூ. | 2020 ஆம் ஆண்டு ரூ. | வேறுபாடு ரூ. | வேறுபாடு சதவீதமாக |
|------------------------------------------------|-------|--|--------------------|--------------------|--------------|-------------------|
| <b>வருமானம்</b>                                |       |  |                    |                    |              |                   |
| நிலையான வைப்பு                                 | வட்டி |  | 24,462,607         | 42,627,814         | (18,165,207) | (43)              |
| வருமானம்                                       |       |  |                    |                    |              |                   |
| அங்கத்தவர் கடன்                                | வட்டி |  | 6,967,759          | 5,700,588          | 1,267,171    | 22                |
| <b>செலவினம்</b>                                |       |  |                    |                    |              |                   |
| முதலீட்டுத் தொகுதிகளுக்கான முகாமைத்துவ கட்டணம் |       |  | 2,082,423          | 1,991,429          | 90,994       | 5                 |

2.3(அ) நிதியத்தின் நிதிக் கூற்றுக்கள் 2018 ஆம் ஆண்டு வரை தனியார் கணக்காய்வு நிறுவனங்களால் கணக்காய்வு செய்யப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டு நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயமொன்று வழங்கப்பட்டிருந்தது. நிதியத்தின் நிதிக் கூற்றுக்களை கணக்காய்வு செய்வதற்குத் தடையொன்றும் இல்லை என 2022 மார்ச் 26 ஆம் திகதி சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தலுக்கு அமைய, 2019 ஆம் ஆண்டு முதல் நிதியத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை கணக்காய்வு தலைமை அதிபதி மேற்கொண்டு வருகின்றார்.

(ஆ) அங்கத்தவர் நிதிய பகுப்பாய்வு  
2021 ஆம் ஆண்டு இறுதியில் நிதியத்தில் 812 அங்கத்தவர்கள் இருந்ததுடன், அங்கத்தவர் நிதியின் பெறுமதி ரூபா 770 மில்லியன் ஆகும். மீளாய்வாண்டின் அங்கத்தவர் பங்களிப்பு ரூபா 84 மில்லியனாக இருந்தபோதிலும், ஆண்டினுள் முற்பணம் மற்றும் மானியமாக ரூபா 6 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. மேலும், மீளாய்வாண்டில் அங்கத்தவர்களுக்கு ரூபா 10 மில்லியன் கடனாக வழங்கப்பட்டிருந்ததுடன், ரூபா 28 மில்லியன் கடன் மீள அறவிடப்பட்டிருந்தது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ செயற்றிறனின்மைகள்

##### கணக்கீட்டு அவதானிப்பு

##### முகாமைத்துவ கருத்துரை

##### பரிந்துரை

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                             |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------|
| <p>(அ) நிதியத்தின் காசோலைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் 13 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட போதிலும், இதுவரை ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக ரூபா 65,609,651 மோசடி செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தொகைக்கு மாத்திரம் கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய சந்தேக நபர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்து கேட்கப்பட்டதைத் தவிர வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், மோசடி இடம்பெற்ற காலமான 2012 முதல் 2021 வரையான காலப்பகுதியில் நிதியத்தின் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக இரண்டாவது கையொப்பமிட்ட நிதியத்தின் 7 தலைவர்கள் மற்றும் பதில் மற்றும் இரண்டாம் நிலை அடிப்படையில் நியமிக்கப்பட்ட 7 பொது முகாமையாளர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன்,</p> | <p>தெங்கு பயிர்ச்செய்கை சபையின் ஊழியர் சேமலாநிதியத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 03 இல் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் B/45151/21 இன் கீழ் 13 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 6 பேரால் ரூபா 10,156,123 மீளச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், CCB/GM/EPF/I ஆம் இலக்க மற்றும் 2021.04.19 திகதிய கடிதம் மூலம், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீண்டும் ஊழியர் சேமலா நிதியத்திற்கு மீள செலுத்துவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குமாறு முதலாவது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது. மேலும், மிகுதி நபர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த சட்ட ஆலோசனை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைத்தவுடன், அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள்</p> | <p>மோசடி செய்யப்பட்ட பணத்தொகை அறவிடப்படுவதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.</p> |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------|

மோத்த மோசடித் தொகையில் ரூபா 15,898,523 மாத்திரமே 2024 திசெம்பர் 31 ஆம் திகதி வரை மீள அறவிடப்பட்டிருந்தது.

எடுக்கப்படும் எனவும் மேலும் அறியத் தருகின்றேன்.

(ஆ)இந்த நிதியத்தில் ஏற்பட்டுள்ள நிதி மோசடி காரணமாக, ஒவ்வொரு அங்கத்தவரிடமிருந்தும் நட்டத்தை பதிவழித்தல் அடிப்படையில் மற்றும் ஒவ்வொரு வருட இலாபப்பங்கையும் அங்கத்தவர் மத்தியில் பகிர்ந்தளித்தல் ஆகிய அடிப்படைகள் தொடர்பில் அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு, அதற்காக அங்கத்தவர்களின் இணக்கப்பாடு பெறப்பட்டிருக்கவில்லை.

2021 ஆம் ஆண்டின் சபைக் கூட்டத்தின் போது நிதி மத்திய வங்கிக்கு அனுப்ப அனைத்து அங்கத்தவர்களும் விருப்பம் தெரிவித்து அங்கீகரித்ததன் அடிப்படையில், N படிவத்தை கணக்காய்வு செய்ததன் பின்னர் நிதியை மத்திய வங்கிக்கு அனுப்ப 2023.03.14 அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டு யூலை 01 ஆம் திகதி நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தக் கணக்கீடு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

நட்டம் பதிவழிப்பதற்கான அதன் அடிப்படை அங்கத்தவர்களுக்கு தெளிவுப்படுத்தி அதற்கான விருப்பத்தினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.